



பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் வெல்லப்போவது யார்?

பிரான்ஸின் ஐந்தாவது குடியரசின் பத்தாவது ஜனாதிபதித்தேர்தலின் முதற்சுற்று எதிர்வரும் 22.04.2012ல் நடைபெறுகிறது. இரண்டாவது சுற்று 6.5.2012ல் நடைபெறுகிறது.

பிரான்ஸிலும் அரசியல் சட்டங்கள் காலத்திற்கு காலம் மாற்றப்பட்டு மெருகூட்டப்பட்டு வந்திருக்கிறது. ஐந்தாவது தடவையாக 1958ல் நடைபெற்ற இவ்வாறான மாற்றத்தின் பின் ஐந்தாவது குடியரசு என அழைக்கப்படுகிறது. திருத்தியமைக்கப்பட்ட அரசியல் சட்டத்தின் கீழ் 1965ல் முதல்முறையாக சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவுசெய்யும்முறை அறிமுகமானது. ஐந்தாவது குடியரசினை உருவாக்க காரணமாக இருந்த அதிபர் சாஸ்துகோலே சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியாவார்.

ஏழாண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெற்று வந்த பிரான்ஸின் ஜனாதிபதி தேர்தல் 2002ம் ஆண்டிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகிறது. 22.4.2012ல் நடைபெறும் முதலாவது சுற்றில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களுக்குரிய இலக்க பட்டியல் சீட்டுக்குலுக்கல் முறைமூலம் தயாரிக்கப்படுகிறது.

பட்டியல் ஒழுங்கின் பிரகாரம் வேட்பாளர் விபரங்கள்.

1. EVA Joly

ஐரோப்பிய சுற்றுச்சூழல் பசுமைக்கட்சி (EELV - Europe Ecologie les Verts)



பிரெஞ்சுக்குடியரிமை பெற்ற நோர்வே நாட்டவரான இவர் 0,5 வீதமான வாக்குகளைப் பெறுவாரென கணிக்கப்படுகிறது.

2. Marine le Pen

தேசிய முன்னணி (Front National) தீவிர வலதுசாரியான ஜோன் மரி



லுப்பெனின் மகளான இவர் தற்போது தேசியமுன்னணியின் தலைவராகவும் இருக்கிறார். 15 வீதமான வாக்குகளைப்பெற்று மூன்றாம் இடத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. Nicolas Sarkozy

மக்கள் இயக்க ஒன்றியம் (UMP)



2007ம் ஆண்டுமுதல் ஜனாதிபதி பதவி வகிக்கும் இவர் இரண்டாம் தடவை போட்டியிடுகிறார்.

முதற்சுற்றில் 27,5 வீதமான வாக்குகளைப்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. Jean Luc Melenchon

இடது முன்னணி



(Front de Gauche)

இந்த இடது முன்னணியில் பிரெஞ்சு கொம்யூனிஸ்ட் கட்சி (Partie de Gauche)

இடது கட்சி, ஐக்கிய

இடது கட்சி (Gauche Unitaire)

என்பன அங்கம் வகிக்கின்றன.

இவர் 11,5 வீதமான வாக்குகளைப் பெறுவார் என்று கணிக்கப்படுகிறது.

5. Philippe Poutou

முதலாளித்துவத்திற்கு எதிரான புதிய கட்சி (NPA - Nouveau Parti Anticapitaliste)



ரொக்சியவாதியான

இவர் 0,5 வீதமான

வாக்குகளைப்பெறுவார்

என்று கணிக்கப்படுகிறது.

6. Nathalie Arthaud

போராடும் தொழிலாளர் (LO -Lutte Ouvrière)



தொழிலாளருக்காக

பிரத்தியேசமாக

குரலெழுப்பும் தீவிர

இடதுசாரிக்கட்சியான

இக்கட்சியின் வேட்பாளரும் 0,5 வீதமான வாக்குகளைப் பெறுவார் என்று கணிக்கப்படுகிறது.

7. Jacques Cheminade (Solidarité et Progrès)

யுக இனத்தவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கட்சி 1995ல் போட்டியிட்டது.

2002 - 2007 தேர்தல்களில் 500 பிரமுகர்களின்

ஆதரவு எட்டாத

காரணத்தினால் போட்டியிட

முடியவில்லை

சங்கீதா அச்சகம்


IMPRIMERIE - PHOTOCOPIE



தரம் - குறித்த தவணை - நியாயவிலை

☎: 01 44 72 08 94

E-mail: sangeethafrance@yahoo.com



39, Bld de la Chapelle - 75010 PARIS (Métro : La Chapelle)

ஆதரவு எட்டாத காரணத்தினால் போட்டியிடமுடியவில்லை. இந்தத்தேர்தலில் 0,5 இற்கும் குறைவான வாக்குகளையே இக்கட்சி வேட்பாளர் பெறுவார் என கணிக்கப்படுகிறது.

8. François Bayrou (Mouvement Démocrate)

ஐனநாயகத்திற்கான இயக்கம் என்கிற இக்கட்சி Modem என பரவலாக அழைக்கப்படுகிறது. மூன்றாவது தடவையாக ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் சரித்திர ஆசிரியரும் இலக்கிய ஆர்வலருமாவார். தற்போதைய நிலையில் 13,0 வீதமான வாக்குகளைக் பெற்று நான்காம் இடத்தைப்பெறுவார் என்று கணிக்கப்படுகிறது.



என்கிற இக்கட்சி Modem என பரவலாக அழைக்கப்படுகிறது. மூன்றாவது தடவையாக ஐனாதிபதி தேர்தலில்

9. Nicolas Dupont Aignan (DLR- Debout la République)

கட்சியின் தலைவராகவும், நகரபிதாவாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். UMP கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகிய பின் அக்கட்சியைவிட்டு வெளியேறியவர்.



நகரபிதாவாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். UMP கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற

ஐரோப்பிய ஒன்றியத்திடம் அதிக அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டோம் என எதிர்ப்புக்குரலெழுப்பும் இவர் 1,5 வீதமான வாக்குகளைப்பெறுவார் என கணிக்கப்படுகிறது.

10. François Hollande (PS - Parti Socialiste)

இவர் Parti Radical de Gauche (PRG), Mouvement Républicain et Citoyen, Génération écologie, Mouvement progressiste, Nouvel espace ஆகிய கட்சிகளின் ஆதரவோடு போட்டியிடுகிறார். கட்சிக்குள் கடுமையான போட்டிகளின் பின்பே இவர் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டார். முதற்கூற்றில் 28,5 வீதமான வாக்குகளைப்பெற்று முதலாமிடத்தைப்பெறுவார் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. 22.4.2012ல் நடைபெறும் முதற்கூற்றில் தெரிவாகும் முதல் இருவர் மட்டும் 2ம் கூற்றிற்குத் தகுதி பெறுவார். இரண்டாவது கூற்றில் ஏனையகட்சிகளின் ஆதரவே இவர்களின் வெற்றிவாய்ப்பினை பெருமளவில் தீர்மானிப்பவையாக அமையும்..



இவர் Parti Radical de Gauche (PRG), Mouvement Républicain et Citoyen, Génération écologie, Mouvement progressiste, Nouvel espace

நாங்களும் சளைத்தவர்கள் அல்ல!

Freeக்கு போட்டியாக Bouygues

FREE தொலைபேசி நிறுவனத்தின் வரவால் கைத்தொலைபேசி சேவைகளில் முன்னிடங்களில் இருந்த ORANGE, SFR, BOUYGUES நிறுவனங்கள் அதிக அளவில் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். FREE கடந்த மாதங்களில் மட்டும் 135000 வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது.

BOUYGUES, தாங்களும் வாடிக்கையாளர்களின் இழப்பை தடுப்பதற்காக அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளது B&YOU சேவை மூலம் மிகக் குறைந்த விலையில் FREE க்கு நிகரான வரம்பற்ற அழைப்பு முறைச் சேவைகளை வழங்கி வந்த BOUYGUES, மார்ச் 19 முதல் EDEN சலுகை விலையை அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள சாதாரண சலுகை விலைகளில் இருந்து EDEN சேவை 10 முதல் 40 சதவீதம் குறைவானது.

Le Monde, நாளிதழின் தகவலின் அடிப்படையில் ORANGE நிறுவனத்தினர் 400000 வாடிக்கையாளர்களை குறைந்த காலத்தில் இழந்துள்ளனர். அவர்களும் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காக எதிர்வரும் மாதங்களில் புதிய விலை மாற்றங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



தற்போது பாரிசில் 1 சதுர மீற்றருக்கு சராசரியாக வருடாந்த வாடகை 875 யூரோக்களாக உள்ளது.

அதிகூடிய வாடகை உள்ள நகரமாக Hong Kong கொங் கொங் உள்ளது. இதற்கு அடுத்ததாக இலண்டன், டோக்கியோ என்பன வாடகையில் சமநிலையில் உள்ளன. வாடகை கூடிய உலக நகரங்களில் பிரான்ஸ் 9 ஆவது இடத்தில் இருக்கின்றது. இலண்டன், டோக்கியோ நகரங்களில் 1 சதுர மீற்றருக்கு சராசரி வாடகை 1600 யூரோக்களாக உள்ளன.

இவ் விபரங்களை Cushman & Wakefield என்கின்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

M. JOSEPH
TRANSPORTS CHANTAL
C*S*A
Tous transports - Déménagements
Paris Banlieue

உங்கள் வீட்டுதளபடங்களை ஏற்றி இறக்க
தொடர்புகொள்ளுங்கள்!

TRANSPORTS CHANTAL C*S*A

Port.: 06 07 31 38 74
Tél.: 01 48 45 52 57
Fax.: 01 48 44 38 12
215, avenue Jean Lolive - 93500 Pantin
Siret: 404 723 413 00013

என் காதலை நீ அழித்துவிட
அந்தான்றும்
கடற்கரையில் கீறி வைத்த
இதயமிக்கலை - அனி

கலைமாலை
யா/இனவாலை
திருக்குடும்பக் கன்னியார்
மடம் மகாவித்தியாலய
பழைய மாணவர் சங்கம் - பிரான்ஸ்
நடாத்தும் கலைமாலை 14.04.2012 ல்
பாரிசில் நடைபெறுகிறது.
இடம் : 23, Rue Jules Jacquemen
93310 Le Prés Saint Gervais
(M° : Hoche, Bus : 61,249, 4ème Arrêt)

பகிர்ந்து கொள்ளும் போது
துஷ்பல் பாதிப்பாகிக்குது
இஷ்பல் இரட்டிப்பாகிக்குது

பிரான்சில் வருடமொன்றுக்கு
80,000 களவுகள் இடம்பெறுவதாகப்
பொலிசார் கணக்கீடுகிறார்கள்.




ஏற்றுமதி வர்த்தகத்திலும் பிரான்சுக்கு நெருக்கடி

பிரான்சின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 2011ம் ஆண்டே மிகவும் பின்னடைவானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனது உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தில் 2011ம் ஆண்டின் 12 மாதங்களிலும் பிரான்சின் ஏற்றுமதியைவிட இறக்குமதி கூடுதலாகவே இருந்துள்ளது. 2011ம் ஆண்டில் 70 மில்லியாட் (7000 கோடி) யூரோக்கள் பெறுமதியான ஏற்றுமதியை குறைவாகவே செய்துள்ளதாக பிரெஞ்சு சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பயணிகள் மற்றும் போர் விமானங்களின் ஏற்றுமதியில் பிரான்ஸ் 8,6 வீதம் (429 மில்லியாட்) கூடியுள்ளது. ஆனால் மொத்த ஏற்றுமதிப் பொருட்களின்

முன்னேற்றத்தில் ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை விட பிரான்ஸ் குறைவாகவே உள்ளது. உலக மொத்த ஏற்றுமதியில் 3,6 வீதத்தை 2011ம் ஆண்டில் பிரான்ஸ் கொண்டிருந்தது. ஆனால் 1990ம் ஆண்டில் உலக ஏற்றுமதியில் பிரான்ஸ் 6,2 வீதத்தைக் கொண்டிருந்தது. வாகனத் தயாரிப்பு ஏற்றுமதியில் முன்னர் பிரான்ஸ் நல்ல நிலையில் இருந்தாலும் தற்போது வெளிநாடுகளின் கடும்கு போட்டியை எதிர்நோக்கியவண்ணம் உள்ளது. 2011ம் ஆண்டில் பிரான்சினுடைய ஏற்றுமதியில் ஜேர்மனி

பிரான்சின் வெளிநாட்டு வர்த்தகம்

Solde des échanges en milliards d'euros (données CVS/CJO)



16,6 வீதத்தைப் பெற்று முதலாவது இடத்தில் உள்ளது. பிரித்தானியா 2002ம் ஆண்டில் 10,3 வீத ஏற்றுமதியைப் பெற்று இரண்டாம் இடத்திலேயே இருந்தது. ஆனால் 2011ம் ஆண்டில் இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகளால் பின்தள்ளப்பட்டு பிரித்தானியா 5ம் இடத்தில்(6,6வீதம்) உள்ளது. தற்போது பிரான்சின் ஏற்றுமதியில் சீனா 8வது (3,2வீதம்) இடத்தில் உள்ளது.

பாரிசில் ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன

பாரிசில் ஹோட்டல்களின் பாவனையாளர்கள் கடந்த 2010ம் ஆண்டை விட 2011ம் ஆண்டில் 3.1 வீதத்தினால் அதிகரித்துள்ளனர். 36.9 மில்லியன் இரவுகள் வாடிக்கையாளர்களால் பாவிக்கப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டில் பாரிஸ் நகரில் இருந்த ஹோட்டல் அறைகளில் 79,5 வீதம் நிரம்பி வழிந்துள்ளது. இத்தொகை முந்தைய ஆண்டைவிட 2.3 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இத்தகவல்களைப் பாரிஸ் உல்லாசப் பயணத்துறை வெளியிட்டுள்ளது.



பிரான்சில் 10-15 வயதினர் சிறுவர்களை விட சிறுமிகளே கூடுதலாக புகைப்பிடிக்கிறார்கள்!

என இதயம்சார் நோய்களுக்கான பிரெஞ்சு அமைப்பு நடாத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்குழந்தைகளில் 35 சதவீதமானவர்கள் புகைப்பழக்கத்திற்கு ஆளானவர்களாகவோ அல்லது புகைப்பிடிப்பதை ஒரு முறையாவது முயன்றவர்களாகவோ காணப்படுகிறார்கள். இவர்கள் தங்களது முதல் 'தம்' ஐ 12 வயதில் அடிக்க ஆரம்பிக்கின்றனர். சிறுவர்களில் 31 சதவீதத்தினரே புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள போதும் வாழ்நாள் முழுதும் புகைப்பிடிப்பதில் ஆண்களை முன்னிலையில் உள்ளனர். புகைப்பிடிப்பவர்கள் வாழும் வீட்டுச் சூழலில் உள்ள குழந்தைகளை புகைப்பழக்கத்திற்கு அதிகம் அடிமையாவதை சுட்டிக் காட்டும் FFC இதற்கு பொறுப்பாக பெற்றோரையே சாடுகின்றது.

எச்சரிக்கை!

'போலி வாங்கிஅட்டைகள்'

பிரான்ஸ் வங்கிகளிலும் 'கள்ள காட்' பாவனை அதிகரித்துள்ளதாக பிரான்சின் பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது. தற்போது வெளிவந்துள்ள அட்டைகள் அசலைப் போன்றே மிகநுட்பமாக தயாரிக்கப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.



19.02.2012 ஞாயிற்றுக் கிழமை சாம்ஸ் - எலிசே (Champs - Elysées) வணிக நிறுவனம் ஒன்றில் போலி அட்டைகளுடன் பொருட்கள் வாங்கிய இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கள்ள காட் பாவனை புதிதல்ல என்றும் ஆனால் இவற்றிற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் புதிதாக இருக்கின்றது என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர். உண்மை - பொய் எதுவென்று வெளித்தோற்றத்தில் கண்டு பிடிக்க முடியாத அளவில் தற்போது கடன் அட்டைகள் தயார் செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

**உங்கள் தகுதி பிறகுக்குத்
கெரியவேண்டுமானால்
பிறர் தகுதியை நீங்கள்
கெரிந்துகொள்ளுங்கள்!**

சங்கீதா அச்சகம்

01 44 72 08 94



பிரஞ்சு பள்ளி மாணவர் மீண்டும் சீருடையில்...

பிரான்சில் Seine-et-Marne பகுதியிலுள்ள அரசு பாடசாலையொன்றின் மாணவர்கள் மீண்டும் பள்ளிச் சீருடைக்கு மாறியிருக்கிறார்கள். சீருடைப் பாவனை தொடர்பான மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் பின்னர் இவ்வாறு மீண்டும் பள்ளிச் சீருடை அறிமுகமாகியிருக்கிறது.

L'internat d'excellence de Sourdon என்ற பாடசாலையில் கல்விபயிலும் மாணவிகள் கறுப்பு நிற பாவாடை அல்லது ஜீன்சும் நீல நிற பிளவுசும் அணிகிறார்கள். அதேபோல மாணவர்கள் கறுப்பு ஜீன்சும் வெள்ளை நிற சேட்டும் அணிகிறார்கள். அண்மையில் குளிர்கால விடுமுறையின் பின்னர் பாடசாலை ஆரம்பமானபோது அனைத்து மாணவர்களும் சீருடையில் காணப்பட்டார்கள். ஒவ்வொரு மாணவர்களுக்கும் இரண்டு சோடி உடுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மாணவருக்கும் 270 யூரோ செலவில் சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையில் 80 யூரோவினை பெற்றோரும் மீதியினைப் பாடசாலை நிர்வாகமும் செலுத்தியுள்ளது.

மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கே சீருடை அணியும் முறை மீண்டும் கொண்டுவரப்பட்டதாக பாடசாலையின் அதிபர் கூறுகிறார். ஆனால் இந்தப் பாடசாலையில் கல்விபயிலும் 389 மாணவர்களும் முழு விருப்பத்துடன் சீருடையினை அணிவதாகத் தெரியவில்லை.

கடந்த ஒக்ரோபரில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் மாணவர்கள் சீருடையினைப் பயன்படுத்தவது அவசியம் என 75 சதவீதமான பெற்றோர்கள் வாக்களித்திருந்தார்கள்.

1968ஆம் ஆண்டுடன் பாடசாலைக்குச் சீருடை அணியும்முறைமை பிரான்சில் இடைநின்றுபோனது. சீருடைப் பாவனை இடைநிறுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் கடந்தபின்னர் அரசு பாடசாலையொன்றில் இவ்வாறு சீருடை பயன்படுத்தப்படுவது இதுதான் முதன்முறை.

பிரான்ஸ் தமிழர் நிகழ்வுகள்

● **திருப்பாடுகளின் காட்சி**
பிரான்ஸ் திருமறைக்கலாமன்றம் வழங்கிய திருப்பாடுகளின் காட்சி 31.03.2012 அன்ற பாரிஸ் ஒபேவில்லியே சென் மார்த்தா தேவாலயத்தில் நடைபெறுகின்றது.

● **நூற்றாண்டு விழா**
கம்பன் கழகம் பிரான்ஸ் நடாத்தும் முனைவர் மு. வரதராசனார் நூற்றாண்டு விழா 19.02.2012 அன்று Garges les Gonesse இல் நடைபெற்றது

● **முத்தமிழ் விழா - 2012**
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸின் அறிவுத்திறன் போட்டிகள், முத்தமிழ் விழா - 2012, 25.02.2012 அன்று Louis Blanc இல் நடைபெற்றது.

● **ஔவாட்டு வெளியீடுவிழா**
தீராநதி இறுவட்டு வெளியீட்டுவிழா 01.04.2012 அன்று பாரிசில் நடைபெறுகின்றது.

உங்களின் சகல அச்சுப் பதிப்பு வேலைகளிற்கும்

லாச்சப்பலில்


சங்கீதா இச்சகம்

01 44 72 08 94

அதிகூடிய மின்பாவனை

மாலை 7.00 மணி

அதி கூடிய மின் பாவனையாக 100 500MW



Les pics de consommation électrique en France :

Puissance maximale en MW	Date	Value (MW)
96 291	6 fév. 2012	96 291
96 377	2 fév. 2012	96 377
96 710	11 fév. 2010	96 710
100 500	7 fév. 2012	100 500

7 பெப்ரவரி 2012 மாலை 7 மணிக்கு பிரான்சில் அதிகூடிய மின்சாரம் பாவனையில் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 100500 மெகாவற்ஸ் (MW) பாவனையில் இருந்துள்ளது. இது பிரான்சின் சரித்திரத்தில் பாவிக்கப்பட்ட அதிகூடிய மின்சாரப் பாவனையாகும். மாலை வேலை முடிந்து வந்தவர்கள் பயன்படுத்திய தொலைக்காட்சி, கணனி, மற்றும் கோப்பைகள், உடுப்புக்கள் கழுவும் இயந்திரங்கள், வீடுகளின் வெப்பநிலையை கூட்டுவதற்காகப் போடப்பட்ட கீற்றர்கள் என்பனவற்றின் பாவனையிலேயே 7 பெப்ரவரியில் மின்சாரப் பாவனை உச்சநிலையை அடைந்துள்ளது. அதியுயர் மின்னழுத்தம் காரணமாக தேசிய ரீதியில் மின்சாரத் துண்டிப்புக்கள் (Le black-out national) இடம்பெறலாம் என பிரான்ஸ் மின்சார வாரியம் (EDF) எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற அதிகூடிய மின்பாவனை நாட்களையும் படத்தில் காணலாம்.



பிரான்சில்

விவாதப்பொருளாகும் HALAL இறைச்சி!

இறைச்சிகளைப் பொதியிடும்போது அவை சமய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்கு அமையவே கொல்லப்பட்டுப் பொதியிடப்படுகிறது என்பது தொடர்பான முழுமையான தொரு விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் சாக்கோசி. சமய சம்பிரதாயங்களுக்கு அமைய உணவுக்காக மிருகங்களை பலிகொள்ளும் முறைமை காலாவதியாகிவிட்ட ஒன்று என அண்மையில் பிரெஞ்சுப் பிரதமர் François Fillon விடுத்த கருத்து பிரான்சினது முஸ்லீம் மற்றும் யூதர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினையும் கோபத்தினையும் ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுடன் எந்தவகையிலும்

ஒத்துப்போகாத இதுபோன்ற மத ரீதியிலான வழமைகளைத் தாங்கள் தொடர்ந்தும் பின்பற்றவேண்டுமா என, குறிப்பிட்ட மதங்கள் மீள்பரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம் என வாதிடுகிறார் பிரதமர். ஆனால் சனாதிபதி சாக்கோசியோ நேரெதிர் மாறான கருத்தினைக் கொண்டிருக்கிறார். இதுவிடயம் தொடர்பில் கருத்துரைத்த சனாதிபதி சாக்கோசி உணவுக்காக மிருகங்கள் எவ்வாறு கொல்லப்படுகிறது என்பதைப் பொதியில் குறிப்பிடுவது அவசியம் என்கிறார். தாம் உண்ணும் இறைச்சி சமய முறைமைகளுக்கு ஏற்ப தயார்செய்யப்பட்டதா அல்லது இல்லையா என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு என வாதிடுகிறார் அவர். 'இஸ்லாம் மற்றும் முஸ்லீம்

என்பன அரசியல் கட்சிகளின் பிரசார துருப்பாக ஏன் பயன்படுத்தப்படுகிறது எனப் புரியவில்லை' என்கிறார் பிரெஞ்சு முஸ்லீம் சபையின் தலைவர் Mohammed Moussaoui. காலத்திற்குப் பொருந்தாத தேவையற்றதொரு வாதப்பிரதிவாதம் இது என்கிறார் முன்னாள் நீதியமைச்சர் Rachida Dati. பிரான்சில் வாழும் 3.5 மில்லியன் முஸ்லீம்களில் சாக்கோசி அரசாங்கத்தின் இந்த முன்னாள் நீதியமைச்சரும் அடங்குவார். ஹலால் முறையில் இறைச்சி தயாராகிறது அல்லது யூதர்களின் மத வழக்கமான குஸ்கர் முறையில் இறைச்சி தயாராகிறது என விவாதிக்கவேண்டிய தருணம் இதுவல்ல. தற்போதும் பெரும் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கும் பிரான்ஸ் விரைந்து முன்னெடுக்கவேண்டிய கடமைகள் பலவுள். இருப்பினும் உணவுக்காக மிருகங்கள் எவ்வாறு கொல்லப்படுகின்றன என்பதைப் பொதியில் குறிப்பிடும் முறைமை தொடர்பான விவாதங்கள் பிரான்சில் மட்டுமின்றி ஐரோப்பா தழுவிய ரீதியில் கடந்த பல வருடங்களாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.



பாடசாலைகளில் விரயமாகும் உணவு

பாடசாலை உணவு விடுதிகளில் மாணவனொருவன் ஒவ்வொரு முறை தான் உணவருந்தும் போதும் 180 கிராம் உணவினை விரயமாக்குகிறான் என்கிறது புதிய ஆய்வு. பிரான்சிலுள்ள ஒவ்வொரு பாடசாலை உணவகங்களிலும் தினமும் கிலோக்கணக்கான உணவுகள் இவ்வாறு விரயமாகிறது.

பாடசாலை உணவகங்களில் மாணவர்கள் பாடவிதானத்திற்கு ஏற்ப பெருந்தொகையில் தயாரிக்கும் உணவும் பயன்படுத்தப்படாமல் கொட்டப்படுகிறது.

பாடசாலைகளின் உணவு விடுதிகளில் சமைக்கப்படும் உணவுகளில் 25 தொடக்கம் 30 சதவீதமானவை வீசப்படுவதாகவும் குறித்த சில பாடசாலைகளில் நாளாந்தம் சமைக்கப்படும் மரக்கறி உணவுகளில் 80 சதவீதமானவை பயன்படுத்தப்படுவதில்லை என்றும் இதுதொடர்பான ஆய்வினை மேற்கொண்ட அமைப்புக் கூறுகிறது.

இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான தீர்வாக பாடசாலை உணவகங்களில் மாணவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளைத் தயார்செய்தல், அளவோடு உணவுகளைத் தயார்செய்தல் போன்ற தீர்வுகளை அந்த நிறுவனம் பரிந்துரைத்திருக்கிறது. இது தவிர உயர்பள்ளி மாணவர்கள் மத்தியில் உணவினை விரயமாக்காமல் பயன்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பான கருத்தமர்வுகள் தற்போது தொடராக ஒழுங்குபடுத்தப்படுகின்றன.



கரூல்...
மனம் நினைக்கையில் வழக்கும் கவிதையிலும், உயிர் வலிக்கையில் ஓடும் கண்ணீரிலும், ஒளிந்து கொள்கிறது என் காதல்...

நீனைவுகள்...
நெஞ்சக் குழியில் இருந்து வெளிவரும் உன் நினைவுகள், தொண்டைக் குழிவரை வந்து தொலைந்து போகின்றன-உன்னை துன்பப்படுத்தாமல்...



ருபி அச்சகம்
M^o: Marcadet Poissonniers
உங்கள் மழலைகளின் வண்ண வண்ண போஸ்டர்கள், மற்றும் உங்கள் வர்த்தக ஸ்தாபனங்களுக்குரிய போஸ்டர்களை பதிப்பித்துக்கொள்ள எம்மை நாடுங்கள்!
10, Rue Labat - 75018 Paris
Tél.: 01 42 51 80 78

சட்டவிரோத நிதி திரட்டலில் ஈடுபட்ட முன்னாள் பிரெஞ்சு அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

அதிபர் சார்க்கோசி அரசாங்கத்தில் வரவுசெலவுத்திட்ட அமைச்சராக இருந்த Eric Woerth இற்கு எதிரான, நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஊழல்குற்றச்சாட்டுக்கள் பெப்பிரவரி மாத நடுப்பகுதியில் உத்தியோகபூர்வமாகக் சமத்தப்பட்டிருக்கிறது. 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக அப்போதைய வரவு செலவுத்திட்ட அமைச்சர் Eric Woerth சட்டத்துக்குப் புறம்பான வகையில் 89 வயதான Liliane Bettencourt என்பவரிடமிருந்து பணத்தினைப் பெற்றதாகக் குற்றம் சமத்தப்படுகிறது.



2007ல் இடம்பெற்ற சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தவேண்டிய தொகையெனச் சட்டரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட

தொகையெதுவோ அதனைவிட அதிக பணத்தினைப் பெறும் வகையில் முன்னாள் அமைச்சர் சட்டவிரோத நிதி திரட்டலில் ஈடுபட்டிருக்கிறார். கோடீஸ்வரியான Bettencourt என்ற பெண்மணியின் சுவில் வங்கிக்கணக்கிலிருந்து முதலில் 50,000 யூரோக்களும் பின்னர் 100,000 யூரோக்களும் முன்னாள் அமைச்சரின் கணக்குக்கு மாற்றப்பட்டதாகக் குற்றம் சமத்தப்படுகிறது. கட்சியின் பிரச்சாரத்திற்காக பணத்தினைத் தந்துவினால் எதிர்காலத்தில் குறித்த இந்தக் கோடீஸ்வரப் பெண்மணிக்கு வரிக்குறைப்பு வழங்கப்படும் என்ற எழுதப்படாத உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இந்தப் பணம் கைமாறியதாகக் குற்றம் சமத்தப்படுகிறது. முன்னாள் அமைச்சருக்கு எதிராகச் சமத்தப்பட்டிருக்கும் சட்டத்திற்குப் புறம்பானவகையில் நிதி சேர்த்த இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமெனில் அவர் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவதோடு 180,000 யூரோக்கள் வரை குற்றப்பணமாகச் செலுத்தவேண்டியவரலாமெனவும் தெரியவருகிறது.



விடைபெற்றது பிராங் நாணயம் !

18.02.2012 இல் இருந்து பிரான்சினது பெருமைமிக்க பிராங் நாணயத்தின் பாவனை முடிவடைந்துள்ளது.

- 1360ம் ஆண்டில் பிரான்சின் கொம்பியன் (Compiègne) என்ற நகரில் பிராங் நாணயங்கள் முதன் முறையாக வெளியிடப்பட்டன.
- 1795ம் ஆண்டில் நாடு முழுவதும் பிராங் நாணயம் சட்டபூர்வமாக பிரஞ்சுக் குடியரசில் பாவனைக்கு வந்தது.
- 1960ம் ஆண்டில் பழைய பிராங்கிற்குப் பதிலாக புதிய பிராங்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் பழைய பிராங்கைவிட புதிய பிராங்குகள் 100 மடங்கு பெறுமதியுள்ளவையாக இருந்தன.
- 2002ம் ஆண்டு பெப்ரவரியில் இருந்து பிராங்கிற்குப் பதிலாக யூரோ நாணயம் பாவனைக்கு வந்தது. இதன் பெறுமதி அண்ணளவாக 6 1/2 மடங்காக பிரான்சில் உயர்ந்தது. அதாவது 100 பிராங்குகள் அண்ணளவாக 15 யூரோக்களுக்கு சமனாக இருக்கின்றது.
- 2011ம் ஆண்டின் ஆரம்பத்தில் 600 மில்லியன் பிராங்குகள் பாவனையில் இருந்துள்ளது என பிரான்ஸ் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தினம் ஓர் ஆப்பிள் ! மருத்துவரைத் தூர வைக்கும்

ஆப்பிளில் 20000 வகைகள் உள்ளன. நார்ச்சத்தினை அதிகம் கொண்ட ஆப்பிளில் கலோரி குறைவாக உள்ளது. இதனால் இதய நோய்த்தடுப்பு, எடைக்குறைவு, கொலஸ்ட்ரோல் குறைப்பு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது. பெருங்குடல் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் ஆப்பிளிற்கு உள்ளது என தற்போதைய ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளில் உள்ள Phenolics வகைப் பொருட்கள் இயற்கையாகவே ஒக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால், மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து

பாதுகாக்கின்றன. இவை அல்சைமர் (Alzheimer's), பार्சின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையைப் பாதுகாக்கின்றன. ஆப்பிள் சாறு முகப்பரு வருவதையும் தடுக்கின்றது.



நிலா

கொடர்புகளுக்கு
லாசீசப்பலில்
சங்கீதா அச்சகம்

யூலையிலிருந்து கட்டாயமாகிறது!

Éthylotest

இரத்தத்தில் கலந்துள்ள மதுசாரத்தின் அளவினை அளப்பதற்குப் பயன்படும் Éthylotest கருவிகளை வாகன ஓட்டுநர்கள் கட்டாயமாகக் கொண்டிருக்கவேண்டும் என பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்தக் கட்டாய நடைமுறை எதிர்வரும் யூலை முதலாம் நாளிலிருந்து அமுலுக்கு வருகிறது.



உந்துருளிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களும் ஒருமுறை பாவித்தபின்னர் எறியக்கூடிய இரத்தத்தில் மதுசாரத்தின்

அளவினை அளப்பதற்குப் பயன்படும் கருவிகளைக் கொண்டிருக்கவேண்டும் என்ற யோசனையினை கடந்த நவம்பரில் அதிபர் சாக்கோசி அறிவித்திருந்தார்.

வாகன ஓட்டுநர் ஒருவர் மது அருந்தியிருந்தாலோ அன்றி மது அருந்தாமல் வாகனத்தினை ஓட்டினாலோ அவர் இதுபோன்ற கருவிகளைக் கொண்டிருக்கவேண்டும். இல்லையேல் 11 யூறோக்களை குற்றப்பணமாகச் செலுத்தவேண்டிவரும்.

வாகன ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தினைச் செலுத்தும் சம்பவங்களைக் குறைப்பதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பிரான்சில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் மூன்றில் ஒரு பகுதி விபத்துக்கள் மது அருந்திவிட்டு வாகனத்தினைத் தவிர்த்தால் ஏற்படுவதாகப் புள்ளிவிபரம் கூறுகிறது.



பிரான்ஸ் - அல்ஜீரியப் போர்

ஐம்பதாண்டு நினைவு

பிரெஞ்சுப் படையினருக்கும் அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அல்ஜீரியாவில் இடம்பெற்ற போர் முடிவுக்குவந்து அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. பல லட்சம் மக்களைக் காவுகொண்ட இந்தப் போரை நிறுத்திக் கொள்வதற்காக செய்துகொள்ளப்பட்டதே ஏவியன் ஒப்பந்தம். இவ் ஒப்பந்தமானது ஏவியன் நகரில் மேற்கொள்ளப்பட்டதால் இது "ஏவியன் ஒப்பந்தம்" என அழைக்கப்படுகிறது.

1962ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கம் செய்துகொண்ட Evian உடன்படிக்கையின் ஐம்பதாவது ஆண்டு நிறைவுநிகழ்வு கடந்த மார்ச் 18ஆம் நாளன்று பிரான்சில் இடம்பெற்றது.

இது தேசிய ரீதியிலானதொரு நிகழ்வாக இல்லாவிட்டாலும் மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வாகவே காணப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கான திகதி நிர்ணயம் தொடர்பாக எப்போதுமே சர்ச்சை நிலவியது. காரணம், வட ஆபிரிக்க நாடுகளில் கொல்லப்பட்ட பிரெஞ்சுப் படையினரினை நினைவில் நிறுத்தும் வகையில் பொதுவானதொரு நாள் தீர்மானிக்கப்படவேண்டுமே தவிர தனித்தனியான நிகழ்வுகள் பொருத்தமற்றது என்ற வாதம் கடந்துசென்ற தசாப்தத்தில் வலுப்பெற்றிருந்தது.

இதற்கமைய அல்ஜீரியா மற்றும் துனீசியா போன்ற வட ஆபிரிக்க நாடுகளில் கொல்லப்பட்ட பிரெஞ்சுப் படையினரை நினைவுகூரும்

துயர்பகிர்வு

அமர்
வைத்தியலிங்கம் கதிர்வேற்பிள்ளை
(அனலைதீவு)
தோற்றம்: 30.04.1932
மறைவு: 09.01.2012



அமர்
கந்திய வீரலிங்கம்
(பங்குடுதீவு)
தோற்றம்: 14.04.1921
மறைவு: 21.01.2012



அமர்
கனகசபாபதி செல்வரட்சு
(வட்டுக்கோட்டை)
தோற்றம்: 01.02.1938
மறைவு: 16.02.2012



அமர்
முருகேசு மகேந்திரன்
(காரைநகர்)
தோற்றம்: 25.07.1960
மறைவு: 24.02.2012



அமர்
வேலுப்பிள்ளை செல்வையா
(மீசாலை)
தோற்றம்: 01.02.1938
மறைவு: 28.02.2012



அமர்
கருணாநிதி துரைத்தினம்
(வட்டுக்கோட்டை)
தோற்றம்: 05.03.1969
மறைவு: 19.03.2012



வகையில் டிசம்பர் ஐந்தாம் நாள் வருடாந்தம் பொதுவான நிகழ்வு ஒழுங்குசெய்யப்படவேண்டும் என 2003ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.

1954ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் போர் மூண்டபோது 400,000 பிரெஞ்சுப் படையினர் அங்கு அனுப்பப்பட்டிருந்தனர். எட்டு ஆண்டுகளாக உக்கிரமாகத் தொடர்ந்த போர் 1962ஆம் ஆண்டு Evian உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் 28500 பிரெஞ்சுப் படையினரும் 250,000 தொடக்கம் 400,000 அல்ஜீரியர்களும் கொல்லப்பட்டனர்.

பிரான்சின் வரலாற்றில் இந்தப்போர் ஒரு இருண்ட அத்தியாயமாகவே கருதப்படுகிறது. இதனால் இந்தநாள் பிரான்சில் நினைவு தினமாக மட்டுமே அனுசரிக்கப்படுகின்றது.



எண்ணிக்கையில் எகிறிப்பாயும் போலிப் பத்திரங்கள்!

பிரான்சில் போலிப் பத்திரங்கள் 2010ம் ஆண்டைவிட 2011ம் ஆண்டில் உயர்ந்துள்ளதாக பிரான்சின் உள்நாட்டமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி இருக்கின்றதோ இல்லையோ போலிப் பத்திர பாவனையின்

வளர்ச்சி 17 வீதம் அதிகரித்திருக்கின்றது. சென்ற ஆண்டு 15000 வரையான போலிப்பத்திரங்கள் பாவனையில் இருந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

போலியான பத்திரங்கள்

	2010	2011
• வதிவிட அட்டை	1768	2115
• விசா	494	579
• கடவுச்சீட்டு	3455	3278
• சாரதி அனுமதிப்பத்திரம்	1847	1595
• பிரெஞ்சு தேசிய அடையாள அட்டை	2367	2774

போலியான பத்திரங்கள் தயாரிப்பில் கடவுச்சீட்டே முதலாவது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பக்கமும் எல்லைகள் இறுக்கமடைந்திருக்கும் வேளையில் போலிப்பத்திர விற்பனைக்கு தற்போதைய நேரம் நல்ல அனுசூலமான காலமாக வர்ணிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டை கணனி மயப்படுத்தப்படுவதற்கான விதிமுறைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக உள் நாட்டமைச்சு தெரிவித்துள்ளது.



பிரான்ஸ் - மித்தல் இரும்புத் தொழிற்சாலை

இளகாத இரும்பு!

உலக இரும்பு உற்பத்தியாளர் திரு மித்தலுக்கு பிரான்சில் பல தொழிற்சாலைகள் உள்ளன. அதில் புளோரஞ்சு என்ற இடத்திலுள்ள தொழிற்சாலையின் இரண்டு உருக்கு உலைகள் மூடப்பட்ட வேலையிழந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் இரண்டு உருக்கு உலைகளும் 2011 யூலை, ஓக்ரோபர் மாதங்களில் மூடப்பட்டன.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த திரு மித்தல் தற்போது இலண்டனில் வசிக்கின்றார். பிரெஞ்சு நிறுவனமான அர்சிலோ இரும்பு நிறுவனத்துடன் திரு மித்தல் தனது நிறுவனத்தை இணைத்தபின்னர் அர்சிலோ-மித்தல் நிறுவனம் உலகின் இரும்பு உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கின்றது. தற்போது சில உருக்குத் தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றவும் சில தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு செய்து உற்பத்தியைக் குறைக்கவும் நிறுவனத்தின் தலைவர்

திரு மித்தல் முயல்கின்றார். திரு மித்தலின் இந்த நடவடிக்கைகளை மறு பரிசீலனை செய்யும்படியும் இயங்காத உருக்கு உலைகளை மீண்டும் இயக்கும்படியும் தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து கேட்டுள்ளன. இவற்றில் CGT, CFDT, FO என்பன முக்கிய தொழிற்சங்கங்களாகும். தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை வற்புறுத்தி 28 பெப்ரவரி 2012 இல் தொழிற்சாலையின் நிர்வாகத் தலைமையகத்தை வேலைகள் நடக்காதவாறு முழுநாளும் முற்றுகையிட்டிருந்தனர். இவ்வாறு பல போராட்டங்களை தொழிலாளர் நடாத்தியவண்ணம் இருந்தனர். இவ்வேளையில் மார்ச் 7ம் திகதி அரசு பாதுகாப்பு பிரிவினரால் தடையை பலாத்காரமாக அகற்ற நீதிமன்றம் அனுமதி



பிரான்சில் சிறுவர்களுக்கான பிரத்தியேக அமைச்சு !

இளம் வயதில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பற்றிய ஆய்வொன்றை யுனிசெப் நிறுவனம் (Unicef) மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இவ் அறிக்கையின் போதான கருத்துக்கணிப்பில் இளம் வயதினரே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக 90 வீதமான இளஞ்சூட்டங்களும் யுவதிகளும் குறிப்பிட்டனர். இவ் இளம்வயதினரில் 52 வீதமானோர் ஒளிமயமான எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையின்மையால் அச்சமடைந்து காணப்படுவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பிரான்சில் சிறுவர்களுக்காக ஓர் பிரத்தியேக அமைச்சு உருவாக்க 8/10 பகுதியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வழங்கியது.

இந்த நீதிமன்ற உத்தரவையும் தடைகள் அகற்றப்படுவதையும் எதிர்த்து தொழிலாளர்கள் மார்ச் 9 இல் ரயர்களைப் போட்டு எரித்து போராட்டங்களை தொடர்ந்தனர். தொழிற்சாலைகளை வேறு நாடுகளிற்கு மாற்றும் திட்டத்தை நிறுத்தும்படியும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இரண்டு உருக்கு உலைகளை இயக்கக்கோரியும் நடைபெற்ற போராட்டங்கள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளன. 'மித்தல் எங்களுக்கு வேலை வேண்டும்' என்ற தொழிலாளர்களின் கோரிக்கை தற்போது வலுவழிந்த நிலையிலேயே உள்ளது.

உறவுக்குப் பக்கமாகும் ஃபேஸ்புக் ரெஸ்போன்ஸ்

மனிதர்களை அடிமையாக்கி அவர்களைச் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் சமூகத்தளமாக மாறுகிறது ஃபேஸ்புக்!



நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வசதியினை ஏற்படுத்தியுள்ள ஃபேஸ்புக் மனதளவில் சிறியவர்களையும், பெரியவர்களையும் பாதிக்கிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சமூகத்தில் இருந்து விலகிச் செல்கிறார்கள்.

ஃபேஸ்புக் பயன்படுத்துவோரது மன நிலை, அவர்களிடம் ஏற்படும் மனநல மாற்றங்கள் குறித்து 1.40 கோடி பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சமூகத்துடன் நெருங்கிப் பழகாமல், மற்றவர்களிடம் இருந்து விலகியே இருப்பது தெளிவாகிறது. எந்த நேரமும் ஃபேஸ்புக் இவர்களை ஆக்கிரமித்து கொள்வதால் உடன் இருப்பவர்களை பற்றி கூட அதிகம் தெரிந்து கொள்வதற்கு தவறுகிறார்கள். தூரத்தில் இருக்கும் நண்பர்களிடம் தகவல்களை அதிகம் பரிமாறிக் கொள்ள உருவான ஃபேஸ்புக், இப்போது அருகில் இருப்போரது நெருக்கத்தை குறைத்துக் கொண்டும் இருக்கிறது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!



நம்முடைய உடலில் மூளைக்கு அடுத்து மிக சிக்கலான உறுப்பாக கருதப்படுவது கண்கள்தான்.

கண்கள் தன்னுள்ளே 2 மில்லியன் வேலைப் பகுதிகளைக் கொண்டுள்ளது.

ஒரு மணி நேரத்தில் 36,000 தகவல்களை பரிமாற்றும் ஆற்றல் நம் கண்களுக்கு உண்டு.

பார்வைக் குறைபாடு இல்லாத ஒருவரால் 14 மைல்களுக்கு அப்பாலுள்ள மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை கண்டுகொள்ள முடியுமாம்.

மனிதனுக்கு கிடைக்கக்கூடிய மொத்த அறிவில் கண்களின் பங்களிப்பு மட்டும் 85வீதம்.

ஆனால் இரவு பகல் என்றில்லாமல் எந்தவொரு நொடியிலும் முழுமையாக செயல்படும் கண்களுக்கு ஒவ்வே கிடையாதாம்.



Remi Ochlik

விருதுகள் பல வென்ற பிரெஞ்சுப் பட்டிமழப்பாளர்

பிரெஞ்சுப் புகைப்பட ஊடகவியலாளர் ரெமி ஒக்லிக் (Remi Ochlik) அவர்கள் 22 பெப்ரவரி இல் பிரபல லண்டன் ரைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளரான மேரி கொல்வினுடன் சிரியாவில் கொல்லப்பட்டமை யாவரும் அறிந்ததே. 2002 இல் புகைப்படத்துறையில் கால்பதித்த ஒக்லிக்கிற்கு கெயிட்டியில் (Haiti) 2004 இல் இடம்பெற்ற சனாதிபதித் தேர்தல் கலவரங்களின்போதான படப்பிடிப்பு திருப்புமுனையாக அமைந்தது. 2007 பிரான்ஸ் சனாதிபதித் தேர்தல் பிரசார படப்பிடிப்பின் போதும் François Bayrou, Ségolène Royal மற்றும் Nicolas Sarkozy ஆகியவர்களைப் படம்பிடித்திருந்தார்.



2011 இல் துனுசியா, எகிப்து, லிபியா ஆகிய இடங்களில் இடம்பெற்ற அரபு எழுச்சிகளின்போது ஒக்லிக்கின் புகைப்படங்கள் பிரபலமடைந்திருந்தன. 'திரிப்பொலியின் வீழ்ச்சி', 'யஸ்மின் புரட்சி' மற்றும் 'எகிப்து ராஹிர் சதுக்கம்' ஆகிய புகைப்படங்கள் Grand Prix Jean-Louis Calderon பரிசையும் 2012 இற்கான 2012 - World Press Photo போட்டியில் அவரது லிபிய போராட்ட வீரர்களின் புகைப்படம் முதலாவது பரிசையும் பெற்றுக்கொண்டது. அவரது புகைப்படங்கள் எண்ணற்ற சஞ்சிகைகளில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓடம்...

ஆழ்கடலில் என் ஓடம்
 சிலைகளுக்கு ஏற்றபடி,
 விதியால் வீசும் புயலாகவும்,
 வீசிக் கொடுக்கும் காற்றாகவும்
 உந்தன் நினைவுகள்.
 கலங்கரை காணாத என் ஓடம்
 காற்றிற்கு ஏற்றபடி
 கரை சேரத் துடிக்கிறது...

விரும்பியதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் தான் முயற்சியும் சாத்தியமாகிறது.

எதை சாதிக்க விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழுத்தமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கான தீர்வு வழிமுறைகள் உங்களுக்கு தென்படும். அந்த வேலையை பெறுவதற்கான ஆற்றலை ஆழ்மனம் உங்களுக்கு கொடுக்கும்.

ஸ்டீவ் ஸ்பீக்ஸ்



NANTES நகரில்

அறிமுகமாகும்

NANTO நாணயம் !

ஐரோப்பாவில் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடியினைத் தொடர்ந்து அங்குள்ள சிறிய வர்த்தகங்கள் நிதிசாரா பண்டமாற்றினை அதிகளவில்

மேற்கொள்ளும் போக்கு காணப்படுகிறது. இந்தப் போக்கினை ஊக்குவிக்கும் வகையில் நிதிநிறுவனங்களாலும் தனிநபர்களாலும் பயன்படுத்தக் கூடிய நந்தோ (NANTO) எனும் மெய்நிகர் நாணயம் (Virtual currency) பிரெஞ்சின் NANTES நகரத்தில் பரீட்சார்த்தமாக அறிமுகமாகிறது.

உண்மையிலேயே அச்சடிக்கப்பட்ட நாணயமாக அது இல்லாவிட்டாலும் நடைமுறையில் மெய்மையாக இருக்கும் நாணயத்தையே மெய்நிகர் நாணயம் அல்லது வேர்ச்சுவல் கறன்சி என்கிறோம்.

யூரோவிற்குத் துணையாக மெய்நிகர் நாணயமொன்றை பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்துவதற்கு பிரான்சின் மேற்கு முனையிலுள்ள Nantes நகரம் தயாராகிறது. ஐரோப்பாவினைப் பொறுத்தவரை பிறேசில் மற்றும் சுவில் ஆகிய நாடுகளிலுள்ள ஒரு சில வங்கிகள் மாத்திரமே பயன்படுத்திவந்த இதுபோன்ற நாணயமுறை ஒரு நகரத்தில் முழுமையான பாவனைக்கு வருவது இதுதான் முதன்முறை.

நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புக்கள் நாணயம் சாராத பண்டமாற்றுக்களை மேற்கொள்ளும் போக்கு பொருளாதார நெருக்கடியின் பின்னரான ஐரோப்பாவில் தற்போது பெரிதும் அதிகரித்திருக்கும் நிலையில் இதுபோன்றதொரு நாணயத்தின் பாவனை அதிகூடிய அனுகூலங்களைப் பெற்றுத்தரும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

நந்தோ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த மெய்நிகர் நாணயத்தினை 2013ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் இந்த நகரத்திலுள்ள நிறுவனங்கள் பயன்படுத்தமுடியும். உள்ளூர் வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான வர்த்தகச் செயற்பாடுகளை முடுக்கிவிடுவதே இந்த நாணயத்தின் பிரதான நோக்கம் என்கிறார்கள்.

RER 'C' இல் இரண்டு

தொடருந்து நிலையங்களின்
வெயர்கள் மாற்றம்
வறுகின்றன.

Versailles-Rive-Gauche

தரிப்பு நிலையம்

Versailles-Château-Rive-Gauche

எனவும்,

Point-du-Garigliano-Boulevard-Victor

என்ற தரிப்பு நிலையம்

Point-du-Garigliano-Hôpital-

Européen-Georges-Pompidou

எனவும் மாற்றம் பெற உள்ளது.

Versailles நகரத்தில் மூன்று

தொடருந்து தரிப்பு நிலையங்கள்

இருப்பதால் சத்தோவுக்கு

செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு

எந்த நிலையம் அருகில் உள்ளது

என்பதை காட்டுவதற்காகவும்

Point-du-Garigliano-Boulevard-Victor

இல் நோயாளிகள்

வைத்தியசாலைக்கு சுலபமாக

செல்வதற்கு ஏற்றவாறும்

இம்மாற்றம் செய்யப்படுகிறது.

LE PRIMPÉRIAN

பொதுவாக குமட்டல் வாந்தி ஏற்படும் நேரங்களில் கொடுக்கப்படும் இம் மருந்து வேறுவிதமான பக்கவிளைவுகளை சிறு பிள்ளைகளுக்கு ஏற்படுத்துவதால் 18 வயதிற்கு குறைந்த பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. சிறு பிள்ளைகள் இம்மருந்தினை உபயோகிக்கும் போது நரம்பியல் சம்பந்தமான நோய்கள் வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. முக இழுப்பு, தாடைச்சுருக்கம், அசாதாரண கண் இயக்கங்கள், உணவு உட்கொள்வதில் சிரமம் (விழுங்குவதில் சிரமம்) பேசுவதில் சிரமம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இம்மருந்தினை மருத்துவரின் ஆலோசனைப்படி வாங்கிவைத்திருப்போர் அதை உபயோகிக்காமல் விடுவது நல்லது.

LE MEDIATOR

«மோசமான துரோகம்»

1976ல் தயாரிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட இம் மருந்தினால் 1976க்கும் 2009 க்கும் இடையில் 1320 பேர் இம்மருந்தை உபயோகித்ததினால் மரணமடைந்துள்ளார்கள். 3100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு மரணமடைந்துள்ளனர். பொதுவாக ஒரு மருந்து பல நோய்களை குணப்படுத்துவதற்காக மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். இம்மருந்து நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டோருக்கும், உடல் பருமன் உடையோர் மெலிவதற்காகவும் கொடுப்பது வழக்கம்.



இம்மருந்தினை உபயோகித்தோருக்கு இருதயத்தின் வால்வில் கோள-ராறு ஏற்பட்டுள்ளது. பலர் மரணம் அடைந்துள்ளனர். பலருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதயத்தில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை மே 14ம் திகதிக்கும் யூலை 6ம் திகதிக்குமிடையில் «மோசமான துரோகம்» என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. இது தொடர்பான செய்தி ஏற்கனவே எமது நிலாவில் வெளிவந்தது நினைவிருக்கலாம்.



58.4 வீதமான
ஓரேஞ்சியர்கள் ஜோடிக்கான
வரல்கின்றனர்.

30 வீதமான ஆண்கள் கரடலூர் தன்னாள்ல தல்கள்
கரல்க்கு 60யுரேவீல்குந்து 100 யுரேவீல்குள்
அன்புப்பு லுரல்க்களை வரல்கின்றனர்.



2012 ல் 39 வீதமான பிரெஞ்சு
ஜோடிகள் காதலர் தினத்தைக்
கொண்டாடி மகிழ்ந்தனர்

எதிர்பார்ப்பு



தர்மிந்தனுக்கு இது பதின்நான்காவது இன்ரவியூ. ஒவ்வரு தடவையும் அவன் இன்ரவியூக்கு போய்வருவதும் அவனின் ஏமாற்றமும் எனக்கு பெருங்கவலையாயிருந்தது.

தாயில்லாத குறையை நான் எவ்வளவுதான் நிவர்த்திசெய்தாலும் அது குறைகுறைதான். தாயன்பு ஈடுசெய்யமுடியாதது. இந்த வயதிலும் தாயன்பை ஸ்பரிசிக்கும் நான் அவனுக்காக ஏங்கினேன். அந்தக்குறையை ஈடு செய்ய அவனுக்குத்தெரியாமல் படாதபாடெல்லாம் பட்டேன். திருமணமாகி மறுவருடமே தாயைப்பிரிந்த அவனுக்காகவென்றாலும் நான் இன்னொரு திருமணம் செய்திருக்கமுடியும். ஆனாலும் நான் என்னுடைய சுகதுக்கங்களையெல்லாம் அவனுக்காக தியாகம் செய்திருந்தேன்.

அவன் ஒவ்வொரு படி தாண்டும்போதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. பரீட்சைகள் ஒவ்வொன்றாக சித்தி எய்தி வேலைக்குத்தயாராகும் அவன் இப்போது பெரிய இளைஞன். ஆனாலும் அவன் எனக்கு என்னவோ இன்னும் குழந்தைதான்.

இந்த தடவை அவனுக்கு வேலை சரிவரும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. காரணம், அந்தக் கொம்பனி மனேஜர் எனக்கு நெருங்கிய நண்பர். நான் சூசகமாக ஒரு சிபார்சும் செய்துவிட்டுக் காத்திருந்தேன். சிபார்சு செய்து வேலை எடுப்பது அவனுக்கு பிடிக்காது. சிபார்சுக்குள்ளால் வேலை எடுப்பது இன்னொரு திறமையானனை தட்டி வீழ்த்துவது என்பது அவனது வாதம். ஆனால் மகனே, உலகம் இப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது, இப்படித்தான் இயங்க முடியும் என்கிற எனது காலங்கடந்த ஞானோதயத்தை அவனுக்குச் சொன்னால் என்ன புரியவாபோகிறது. ஆகவே அவனுக்குத்தெரியாமல் அந்தச்சிபார்சு வேலையை எனது நண்பருக்கும் தெரியாமல் சாமர்த்தியமாகச் செய்துமுடித்திருந்தேன். அந்தக்குறுக்குவழி எனக்கு மிகுந்த சஞ்சலத்தைதந்தபோதும் எனது மகனுக்காக அதைச்செய்து விட்டுக் காத்திருந்தேன்.

ஒரு நாள், இரண்டுநாள், வாரம் என்று காலம் நகரத் தொடங்கிக்கொண்டிருந்தது. வேலை

கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு. ஆனாலும் மனசு சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த வாரம் அவன் வீட்டில் நிற்கும் நேரங்களைக் குறைத்துக்கொண்டான். தன் நண்பர்களுடன் கூடிய பொழுதைக்கழித்தான். அதுவும் ஒரு வகையில் நல்லதாகவே எனக்குப்பட்டது. எனது கனவு நினைவெல்லாம் அவனது அந்த வேலை பற்றியதாகவே இருந்தது. அடிக்கடி வாய் உன்னியது. இருந்தபோதும் கேட்கத் தயக்கமாக இருந்தது. அதை நான் கேட்கப்போய் அவனுக்கு தேவையில்லாத வலியைக் கொடுத்துவிடக்கூடாது என்று தவிர்த்துக்கொண்டேன்.

ஒரு நாள் காலை அவன் மிகுந்த சந்தோசமாக இருந்தான். நேரத்தோடு குளித்து வெளிக்கிட்டுக் கொண்டிருந்தான். எனக்கும் சந்தோசமாக இருந்தது. 'என்ன தர்மிந்தா இண்டைக்கு ஹப்பி மூட்.....' 'இல்ல அப்பா இண்டைக்கு வேலைக்குப்போறன்.' 'எங்க..... எந்த வேலைக்கு...' 'அந்த வேலைக்குத்தான் கடைசியாப்போன இன்ரவியூ....' 'எப்ப நிப்பனை வந்தது?' 'அது வந்து ஒரு கிழமம்....'

எனக்கு இதயம் ஒருகணம் நின்றது. அந்த சந்தோசத்தையும் மறந்து மனது கனத்தது.

..... நான் பேயறைந்தவன் போல தர்மிந்தனுக்கு கிட்டப்போனேன். 'இஞ்சு, தர்மிந்தா, என்னைப்பார்....' அவன் கண்ணாடியில் தலைசீவியபடி.... 'ம் சொல்லுங்கோ' என்றான்... எனக்கு முதல்முறையாக கோபம் வந்தது.. 'இல்ல.. என்னப்பார்' என்றேன்.. அவன் முறைத்தபடி என்னைப்பாத்தான். 'நீ வேலைகிடைத்தது பற்றி ஏன் எனக்கு சொல்லெல்ல' என்றேன்.

'ஓம் நான் சொல்லெல்ல, இப்ப என்ன அதுக்கு...' என்றான் வேண்டா வெறுப்பாக 'இல்ல தர்மிந்தா உனக்கு இது பற்றி எனக்கு சொல்லவேணும் மாதிரிக்கூட பதேல்லையா.' 'இல்ல' என்றான் ஆணித்தரமாக..

எனக்கு பேசுவதற்கு வார்த்தைகள் ஏதும் வரவில்லை. என்னை நிதானிக்க சில நிமிடங்கள் எடுத்தன. அவனுடன் ஏதாவது கதைத்து எனது கவலையை அவனுக்கு புரியவைக்க முயன்றேன்.

'தர்மிந்தா, நான் மட்டுமல்ல ஒவ்வொரு அப்பாமாரும் இப்பிடித்தான். பாசத்தை வெளிக்காட்டாம உள்ளுக்க வைச்சு அடக்கிக்கொண்டு தவிக்கிறது உங்களுக்கு எப்பிடித் தெரியப்போகுது.'

'இல்ல அப்பா இப்ப இதில் என்ன வந்திட்டிது. எனக்கு வேலை கிடைச்சிட்டிது. உங்களுக்கு உடன சொல்லவேணும்மாதிரி எனக்கு பதெல்ல. அதேநேரம் உங்களுக்கு ஒளிக்கவேணும் மாதிரியும் எனக்கு பதெல்ல. ஆனால் நீங்க ப்பீல் பண்ணிறத பாத்தா எதிர்பார்ப்போட என்னை வளர்த்த மாதிரியல்லோ கிடக்கு.. நீங்கள் என்னட்ட எதையோ எதிர்பார்த்தபடியால் தான் இப்பிடி சின்ன சின்ன விசயங்களெல்லாம் உங்களுக்கு பெரிசா தெரியுது' என்று குட்டிப்பிரசங்கம் வைத்தபடி அவன் தனது கழுத்துப்பட்டியை இறுக்கினான்.

அது எனது தொண்டையை, எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு இறுக்கமாக அழுத்திக்கொண்டது.


- அசோகா

ஆயுத விற்பனையில் பிரான்ஸ் 4வது இடத்தில்..



பிரான்ஸ் ஆயுத தளபாடங்கள் ஏற்றுமதியில் 2011ம் ஆண்டில் 6.5 பில்லியன் (650 கோடி) யூரோக்களை எட்டியது. 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 27 வீதம் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவருகின்றது. உலக நாடுகளின் ஆயுத ஏற்றுமதியில் பிரான்ஸ் 4வது இடத்தை வகிக்கின்றது. உலக நாடுகளின் முக்கிய ஏற்றுமதியாளர்களாக ரஸ்யா, இந்தியா, மலேசியா என்பன உள்ளன. இந்தியா மிராஜ்-2000 (Mirage) விமானங்களை மேம்படுத்துவதன் மூலமும், மலேசியா பாதுகாப்புக் கவச வண்டிகளின் ஒப்பந்தங்கள் மூலமும் பிரான்ஸ் தனது ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.

Jean Giraud



பிரெஞ்சின் பிரசித்திபெற்ற சித்திரக்கதைக் கலைஞர்

Jean Giraud தனது 73-ஆவது வயதில் பாரிசில் மரணமடைந்திருக்கிறார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு புனைபெயர்களில் சித்திரக்கதைகளை வரைந்த இவர் பிரெஞ்சுச் சிறார்கள் மத்தியில் மாத்திரமல்லாது யப்பான் மற்றும் அமெரிக்கச் சிறார்களின் மத்தியிலும் தனக்கெனத் தனி முத்திரையினைப் பதித்தவர். கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயினால் அவதிப்பட்ட Giraud கடந்த மார்ச் பத்தாம் நாள் மரணமடைந்திருக்கிறார். Moebius என்ற புனைபெயரில் Giraud எழுதிய சித்திரக்கதைகள் சிறார்களை அதிகம் கவர்ந்தவை. சித்திரக்கதைகளில் மாத்திரமல்லாது குறித்த சில விஞ்ஞானக் கதை சார்ந்த திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

எடுத்துக்காட்டாக ஏலியன், துறோன், அபிஸ் மற்றும் த பிப்த் எலிமெற் போன்ற விஞ்ஞானக் கதைசார் திரைப்படங்களைக் குறிப்பிடலாம். சித்திரக் கல்லூரியொன்றில் கல்விகற்ற Giraud சித்திரக்கதைகளை வரைவதற்கு முன்னர் விளம்பரம் மற்றும் பஷன் துறைகளில் வரைகலைஞராக இருந்திருக்கிறார். 1963ஆம் ஆண்டு இவர் தனது சித்திரக்கதையில் அறிமுகப்படுத்திய புளுபெரி என்ற கதாபாத்திரம் இரண்டாம் உலகப்போரின் பின்னான அந்த நாட்களில் மிகவும் பிரசித்தி பெற்றதொன்றாகத் திகழ்ந்தது.



சிறுமியர் விளம்பரப் படங்களில் காட்சிப்பொருள் ஆக்கப்படுவதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வேண்டும் என்கிறார் அதிபர் சாக்கோசியின் நெருங்கிய சகாவும் சென்றருமான Chantal Jouanno.

காட்சிப்பொருளாகும் சிறுமிகள்

10 வயதேயான பிரெஞ்சுச் சிறுமி

ஒருவரது ஆத்திரமூட்டும் புகைப்படங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து இது போல சிறுமியரைப் பயன்படுத்துவதற்கு எதிரான குரல்கள் வலுப்பெற்றிருந்தன. 10 வயது நிரம்பிய Thylane Lena-Rose Blondeau என்ற பிரெஞ்சுச் சிறுமி மொடல் அழகிகளைப் போல பல்வேறு கோணங்களில் படமெடுக்கப்பட்டிருந்தார்.

இதுபோல சிறுமியரைப் பாலியல் பொருளாகப் பயன்படுத்தப் படுவதைத் தடைசெய்யும் வகையிலும் அவர்கள் உயர்ந்த குதியுடைய காலணிகளை அணிவதை இல்லாதுசெய்யும்

வகையிலும் தீர்மானங்கள் கொண்டுவரப்படவேண்டும் என பிரெஞ்சு அரசாங்கத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

வயதுவந்த பெண்களைப் பாலியல் காட்சிப் பொருளாகப் பயன்படுத்தும் காலம்போய் தற்போது 10 வயதுச் சிறுமியரைக்கூட இதுபோன்ற தேவைக்குப் பயன்படுத்தும் காலம் வந்திருக்கிறது என்கிறார் சென்றார் Chantal Jouanno. "இங்கு சிறுமியொருவர் பாலியல் காட்சிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறாள். இது மனித இனத்தின் கௌரவத்திற்கு ஏற்பட்ட இழுக்கு. பால் சமத்துவத்திற்கு விழுந்த பேரிடி" என்கிறார் அவர்.

உங்கள் உடலின் எப்படி இருக்கிறது?



இவற்றைக் கண்டறிய பெரிய மருத்துவமனைக்கெல்லாம் போகவேண்டாம். ஒரு சின்ன பரிசோதனை.. எந்த செலவுமில்லாமல் நாமே செய்து பார்த்துவிடலாம். தயாரானே? மேலே உள்ள படத்தில் காட்டியது போல் இரண்டு கைகளையும் நேராக நீட்டிக்கொண்டு, ஒரு காலை உள்பக்கமாக சற்று மடித்துவைத்துக்கொண்டு எந்தப் பிடிமானமும் இல்லாமல் ஒற்றைக் காலில் நின்று கொள்ளுங்கள். உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். இந்த நிலையில் 10 விநாடிகள்

தொடர்ந்து உங்களால் நிற்க முடிந்தாலே போதும். உங்கள் உடலும் மூளையும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். திருப்திதானே? உங்களால் 5 விநாடிகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லையென்றால் உடல் நிலையும் மனோநிலையும் சரியில்லை என்றுதான் அர்த்தம். நீங்கள் இனி மிகவும் கவனமாக உடல் நிலையையும் மனநிலையையும் பேணவேண்டும். கவனம்.

தற்செயலாக, நீங்கள் விழுந்தெழும்பினால் சத்தியமாய் நாங்கள் அதற்குப் பொறுப்பாளிகள் அல்ல. (N.P.)



பிரான்ஸ் திரைப்படத்துறையின் தேசிய விருது

பிரெஞ்சு சினிமா மாறுபட்ட கதைக்களங்களைக் கொண்டவையாகவும், மனித வாழ்வின் யதார்த்தங்களை சித்தரிப்பவையாகவும், அமெரிக்க திரைப்படங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட கட்டமைப்புகளைக் கொண்டவையாகவும் அறியப்பட்டு வருகிறது. திரைப்படத்துறையின் லுமியர் சகோதரர்கள், ஜோர்ஜ் மைல்ஸ், கான் திரைப்பட விழா என பிரான்ஸ் காத்திரமாக தனது பங்களிப்பினை உலகிற்கு வழங்கி வந்திருக்கிறது.

பிரான்ஸின் திரைப்படத்துறையின் தேசிய விருதாகக் கௌரவிக்கப்படும் 37வது செசார் விருதுகள் 24.02.12 அன்று வழங்கப்பட்டன. ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த Étoiles de cristal, 1955-1975, பிரெஞ்சு சினிமாவிடமிருந்து கிராண்ட் பரிசு (1934-1986) ஆகிய விருதுகள் பொது மக்களிடையில் பிரபல்யம்

அடையாத நிலையில் இவ்விழாக்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு மெருகூட்டப்பட்டு சீசர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஆண்டு தோறும் மாசி மாதம் Théâtre du Châtelet அரங்கில் நடைபெறும் இவ்விழா 1975 முதல் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் திரைப்படக்கலை மற்றும் தொழில்நுட்ப அக்கடமியால் தேர்ந்தெடுக்கப்படும் கலைஞர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.



மார்சய் (Marseille) யை பிறப்பிடமாகக் கொண்ட சிற்பக் கலைஞரும் விருதுச்சின்னத்தை வடிவமைத்தவருமான செசார் பால்ட்ட்ச்சினியின் (1921-1998) நினைவாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. செசார் விருதுகள் அமெரிக்க ஒஸ்கார் விருதுகளுக்கு இணையானவை என்பதும் குறிப்பிடத்தக்கவை. ஆரம்பத்தில் திரைத்துறையின் 13 பிரிவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்த இவ் விருதுகள் தற்பொழுது 21 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. (Theo)



சங்கீதா அச்சகம்

01 44 72 08 94



பிரான்சில் ஜனாதிபதித் தேர்தல் :

‘சுந்தரலிங்கமும் சுப்பிரமணியசுவாமியும்’

போட்டியிட முடியுமா?

தேர்தல் அறிவித்தவுடன் மக்கள் ஆதரவு இருக்கின்றதோ இல்லையோ இலங்கை இந்திய நாடுகளில் சுந்தரலிங்கங்களும் சுப்பிரமணியசுவாமிகளும் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் சமர்ப்பித்துவிடுவர். இவ்வாறு பிரான்சில் முடியுமா?

மறின்-லு-பென்னே படாதபாடு படவேண்டிக்கிடக்கிறது. ஒன்று, இரண்டல்ல ஐநூறுபேர் ஆதரித்து கையெழுத்து வைத்தால்தான் பிரான்சில் ஒருவர் ஜனாதிபதித்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்யமுடியும். அதுவும் சாதாரண ஆட்களல்ல. பொதுவாழ்வில் இருக்கின்ற நகரபிதாக்கள் (36635), பொது

நகரசபை உறுப்பினர்கள் (Conseillers Généraux - 4042), பிராந்திய நகரசபை உறுப்பினர்கள் (Conseillers Régionaux - 1880) மேற்சபை உறுப்பினர்கள் (Sénateurs - 343) பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் (577), ஐரோப்பிய பாராளுமன்ற பிரெஞ்சு உறுப்பினர்கள் (73), சமுதாயத் தலைவர்கள் (Présidents d'intercommunalités - 2599) என இந்த 46149 பேரில் 500 உறுப்பினர்கள் வேட்பாளரை ஆதரித்து கைச்சாத்திட்டால் மட்டும்தான் அது சாத்தியம். இவ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1962 இல் 100 பேராகவும் (தற்போது) 1976 இல் இருந்து 500 பேராகவும் உள்ளது. வேட்பாளர் ஒவ்வொருவரும்

500 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட பட்டியலை முதலாவது சுற்றுச் தேர்தலின் 37 நாட்களிற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.

ஐந்தாவது குடியரசில் (Cinquième République) அரசுத்தலைவராக இருந்த டி-கோல்(De Gaulle) அவர்கள் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் முறையை 1962ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். 1965ம் ஆண்டில் 6 வேட்பாளர்களும், 1969 இல் 7 வேட்பாளர்களும், 1974 இல் 12 வேட்பாளர்களும், 2002 இல் 16 வேட்பாளர்களும், 2007 இல் 12 வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர். 2002ம் ஆண்டிலேயே அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.



**கேள்விக் கேள்விகளும்
வெளிநாட்டவர் உரிமைகள்**



மே மாதம்
இடம்பெறும்
பிரெஞ்சிய குடியரசுத்
தலைவர் தேர்தலில்
போட்டியிடும்
வேட்பாளர்கள்
பிரெஞ்சியர்களின்

வாக்குகளைப் பெறுவதற்காக
பிரான்சில் வாழும்
வெளிநாட்டவர்கள் உரிமைகளைப்
பகடைக்காயாக உருட்டுகின்றனர்.
இதில் உள்துறை அமைச்சரை
மாற்றும் போதெல்லாம்
வெளிநாட்டவர்களுக்கு எதிராக
இறுக்கமான சட்டங்களை இயற்றும்
தற்போதைய ஆட்சியின்
தலைவரான ஜனாதிபதி
சார்க்கோசி
'வெளிநாட்டவர்களைக்
கட்டுப்படுத்தும்'
சட்டத்திருத்தங்களை
மேற்கொள்ளப் போவதாக
அண்மையில் நடந்த
தொலைக்காட்சியில்
கூறியிருக்கின்றார். மற்றைய
வேட்பாளர்கள் சகட்டு மேனிக்கு
ஒவ்வொன்று சொல்கின்றார்கள்.
ஆளும் கட்சியான UMP
யின் வேட்பாளரான Nico-
las Sarkozy, நாட்டுக்கு வரும்
வெளிநாட்டவர்களின்
தொகையை வெகுவாகக்
குறைப்பதற்கு கடும
நடைமுறைகளை அமுல்
படுத்தப்போவதாகக் கூறுகிறார்.
அதேவேளை, 'குடும்ப
உறுப்பினர்களை வரவழைப்பதற்கு

தேனீச்சூடு

பேராசிரியர் ச. சச்சிதானந்தம்

பதிவுகள்

குடும்பத் தலைவருக்கு வேலை,
போதுமான வீடு இருக்க
வேண்டும். வருகின்றவருக்கு மொழி
தெரியவேண்டும் என்பதற்காக,
பிரெஞ்சிய தூதுவராலயத்தில்
பிரெஞ்சு மொழிப் பரீட்சை,
பத்து ஆண்டுகள்
இடைவிடாது பிரான்சில் வாழ்ந்து
ஐந்து வருடங்கள் வேலை
செய்தவர்களுக்குத் தான் RSA,
முதியோர் படி, என்ற
நடைமுறைகளைக் கொண்டு
வரப்போவதாகவும்
தெரிவிக்கின்றார்.



**“Mademoiselle”
எனும் சொற்றிரயோகம்
எடுக்கப்படுகிறது**

'செல்வி' எனும் பொருள்படும்
'Mademoiselle' சொல்
பாவனையிலிருந்து நீக்கப்பட
வேண்டும் என கடந்த
செப்ரெம்பரில் இருந்து பெண்கள்
அமைப்புக்களினால் குரல்
எழுப்பப்பட்டு வந்தது. நவம்பரில்
பெண்களுக்கு எதிரான வன்முறை
'தொடர்பாக இடம்பெற்ற பெண்
உரிமைப் போராட்டங்களின் போது
'Mademoiselle' சொல் பிரயோகத்தில்
உள்ளதை அகற்ற வேண்டும்'
என்ற கோரிக்கை, Osez les femi-
nisms, Les chiennes de garde ஆகிய
பெண்கத்திர அமைப்புக்களால்
முன்வைக்கப்பட்டது. இந்த
கோரிக்கை பெண்கள்
உரிமை அமைச்சரான
Roselyne Bachelot இடம் வெகுவாக
வற்புறுத்தப்பட்டது. இதை பெண்
அமைச்சர் பிரதமமந்திரி
François Fillon அவர்களிடம்
எடுத்துச் சென்று, நிர்வாக நிரப்பு
படிவங்கள் போன்றவற்றில்
Mademoiselle என்பதனை
நீக்க ஆவனசெய்யுமாறு
வேண்டினார். மாதர்களின்
இந்த வேண்டுகோளுக்கு
சாதகமான உத்தரவை வழங்கி
பெப்ரவரிக் கடைசி தொடக்கம்
நடைமுறைப்படுத்தப்பட ஆணை
இட்டார்.

வழக்கமாக அனைத்து நிர்வாகப்
படிவங்களில்,
'Mademoiselle – செல்வி / Madame
– திருமதி / Monsieur – திரு' ஆகிய
சொற்பிரயோகங்கள் இருக்கும்.
இவற்றில் ஆணைக்குறிப்பதற்கு
ஒரு சொல் மட்டும் இருக்க,
பெண்ணைக்குறிக்க இரண்டு
சொற்கள் ஏன் என்பதே
பெண்கள் அமைப்புக்களின்
கேள்வி. அதாவது, ஆணைப்
பற்றி உசாவுகையில், அவன்
மணமாகாதவனா அல்லது
மணமானவனா என்ற வினாவல்
இல்லாமல், பெண்களை மட்டும்
அவள் எந்த ஆணில் (தந்தை/
கணவன்) தங்கியிருக்கிறாள் என
அறியும் உள்நோக்கு உசாவல்
தவிர்க்கப்படவேண்டும் என்பதே
அவர்களின் விவாதம். ஆங்கிலத்தில்
உள்ளது போன்று 'Miss, Mrs
பதிலாக 'Ms என உள்ளது போன்ற
மாற்றம் செய்யப்படவேண்டும்
என்பது பெண்களின் நியாயம்.
இவ்வகை மாற்றம் ஜேர்மன்
மொழியிலும் நடைமுறைக்கு
வந்துவிட்டது.
மேற்காணும் சொற்களில்,
demoiselle என்றால் இளம்பெண்,
mamanமாகாதவள், என்றும்,
dame – என்றால் பெரியபெண்,

Cabinet de Traduction SACHCHI

- EXPERT AUPRÈS DE LA COUR D'APPEL DE PARIS -

TRADUCTIONS JURIDIQUES ASSERMENTÉES

அதிகாரபூர்வ மொழிபெயர்ப்புக்கள்

sworn translator

Français – Tamoul - Anglais

பிரெஞ்சு - தமிழ் - ஆங்கிலம்

French – Tamil – English

பிரெஞ்சு நீதிமன்றத்தில் - La Cour d'Appel de Paris

சத்தியப்பிரமாணம் செய்யப்பட்ட மும்மொழிகளுக்கான

மொழிபெயர்ப்பாளர் : பேரா. ச. சச்சிதானந்தம்

சகலவிதமான ஆவணங்களும் குறைந்த கட்டணத்தில்

சரியான மொழிபெயர்ப்பு செய்யப்படும்.

Sachchi Education (Annamalai University)

70, rue Philippe Girard - 75018 Paris

Tél. : 01 46 07 16 00 / 01 60 28 39 12

மணமானவள் என்றும், sieur என்றால் ஐயா, கனவான் என்றும் பொருள். இச்சொற்களை மரியாதையுடன் கையாளுவதற்காக என், எனது என்கிற அர்த்தம் உடைய mon, ma ஆகிய உடைமை முன்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன. என், எனது என்பன பாலைப்பொறுத்து சொல் வேறுபடும். ஆண்பாலைக்குறிக்க mon உம், பெண்பாலைக்குறிக்க ma உம் உள்ளன. தமிழில், என் கடவுளே, என்றை ஆண்டவரே, என்றை இராசாவே/இராசாத்தி போன்றவற்றை நினைத்து பார்க்கலாம்.
ma + dame = madame.
ma + demoiselle = mademoiselle.
mon + sieur = monsieur.



சர்வதேச தாய்மொழி தினம்

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ - UNESCO 1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி இடம்பெற்ற தனது 30 ஆவது அமர்வின் போது பெப்ரவரி 21ஐ சர்வதேச தாய் மொழி தினமாக கொண்டாட வேண்டும் எனப் பிரகடனம் செய்தது. அன்று தொடக்கம் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதற்கு பாகிஸ்தான் நாட்டு பாரபட்சமான அரசியல் தான் காரணம்! 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் தலைவராக, இருந்த மொகமட் அலி ஜின்னா நாட்டின் மொழியாக உருதைப் பிரகடனம் செய்தார். இது கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்குப் பிடிக்கவில்லை, காரணம் அங்கு வாழ்ந்து வந்தோர் தமது தாய் மொழியாக வங்காள மொழியைக் கொண்டிருந்தனர்.

ஜின்னாவின் ஒரு மொழிக்கொள்கைக்கு எதிராக, 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி டாக்கா பல்கலைக்கழக மாணவர்களால் தாய்மொழிப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தை இராணுவமும் பொலிஸாரும் தமது இரும்புக் கரங்களால் நசுக்கினர். இதன் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர். உலகில் தாய் மொழியை பாதுகாப்பதற்காக இடம்பெற்ற ஒரே போராட்டம் என்ற பெருமை இதற்குண்டு. அதே வேளை

தாய் மொழியைக் காப்பதற்காக உயிர்கள் காவு கொள்ளப்பட்ட ஒரே சந்தர்ப்பமாகவும் இது விளங்குகிறது. உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக டாக்கா பல்கலைக்கழகத்தின் முன்றிலில் 'மினார் ஸாகீட்' என்ற நினைவுத் தூபி எழுப்பப்பட்டது.

இத்தூபியே தாய்மொழி தினச் சின்னமாக விளங்குகிறது. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்' என முண்டாசுக் கவிஞன் கூறிச்சென்றாலும் 'உலக மொழிகளிலே இனிமையானது பெங்காலி (வங்காள மொழி)' என யுனெஸ்கோ 2010 இல் பிரகடனம் செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாய்மொழி என்பதற்கு யுனெஸ்கோ தரும் விளக்கம்,

அ). ஒருவன் சிறுவயதில் கற்றுக்கொண்டதும், சிந்திக்கவும், கருத்துக்களைப் பரிமாறவும் இயல்பாக ஒருவனுக்கு உதவுவதும் ஆகிய ஒன்றே தாய்மொழி ஆகும். தன்னைப் பற்றியும், உலகைப் பற்றியும் கருத்துக்களை முதன் முதல் உருவாக்கவும், வெளியிடவும் உதவுவது தாய்மொழி.

இ). இவ்வாறாகப் பயன்படும் மொழி தாய்-தந்தையரின் மொழியாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை.

ஈ). ஒருவனின் வாழ்க்கையில் தாய்மொழிகள் மாறிக்கொண்டு போகலாம்.



அறுகோண நாட்டில் அறுவைச்சிகிச்சை

டாக்டர்கள் குறைகிறார்கள்
ஒரு காலத்தில் சத்திரசிகிச்சை மருத்துவர்களின் இராச்சியமாக திகழ்ந்த பிரான்சில் வரவர சத்திரசிகிச்சை டாக்டர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. மருத்துவர் ஒருவர் சத்திர சிகிச்சை நிபுணராக வருவதற்கு 12-15 வருட படிப்பும் பணிப்பயிற்சியும் தேவைப்படுகின்றது. இதன்படி பார்க்கும் போது ஒருவர் தனது 54 வயதளவில் தான் நிபுணத்துவம் உடைய ஒப்பெறேஸன் டாக்டராக வரமுடிகிறது. இந்நாட்டில் தற்போது 25000 அறுவை மருத்துவர்கள்

உள்ளனர். இது 2016 ஆம் ஆண்டளவில் 30 வீதத்தினால் குறைந்து விடும் என அஞ்சப்படுகிறது.

இம்மருத்துவர்கள் ஆண்டுக்கு, தனியார் மருத்துவமனைகளில் 198.766 யூரோவும், அரசமருத்துவமனைகளில் 73.920 இலிருந்து 92.430 யூரோ வரை வருமானம் பெறுகின்றார்கள். கிழமைக்கு 70 மணித்தியாலங்கள் கடமைபுரியும் இந்த மருத்துவர்கள் தங்களின் சம்பளம் போதாது எனத் தெரிவிக்கின்றனர். பிரான்ஸ் நாட்டின் வடிவமைப்பு ஓர் அறுகோணியின் வடிவத்தை ஒத்ததாக இருக்கும். இதனால் இந்நாடு Hexagone என்ற பெயராலும் அழைக்கப்படும்.



நிலாவினைப்பெற்றுக்கொள்ள..

சங்கீதா அர்ச்சம்

39, Bld de la Chapelle - 75010 PARIS

ரூபி அர்ச்சம்

10, Rue Labat - 75018 PARIS

Change MAGENTA

77, Bld. de Magenta - 75010 PARIS

ASI BOUCHERIE

195, Rue du Fbg.St.Denis - 75010 PARIS

VANNI BOUCHERIE

26, Rue Perdonnet - 75010 PARIS

SACHI EDUCATION

70, rue Philippe de Girard - 75018 PARIS

NRS Coiffure

5B, Av. Alexis Varagne - 95 Villiers le Bel

Sarl Varnisha Coiffure

11, rue de l'Ouest - 75014 Paris

மாலா மனிகை

4, Place de Salengro - Garges les Gonesse

அறிவாயம் புக்தகசாலை

7, Rue Perdonnet (M°: La Chapelle)

ஜீவனா சலூான்

203, Rue de Fbg St.Denis (M°: La Chapelle)

SAIEE Cash & Curry

193, Rue de Fbg St.Denis (M°: La Chapelle)

கிருஷ்ணா அர்ச்சம்

73, Rue Doudeauville - 75018 Paris

நிலாவில் விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன.


தொடர்புகளுக்கு
01 44 72 08 94



தங்களது பிள்ளைகளுக்கு எவ்வாறு கல்வி புகட்டுவது என்ற சரியான யோசனை பெற்றோர்களிடத்திலும் இல்லை என்கிறது 'ஓப்பீனியன் வே' என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பு. தவிர எவ்வாறு தாங்கள் கல்வியினைத் தொடரலாம் என்பது தொடர்பில் மாணவர்கள் மத்தியிலும் கடும்குழப்பம் நிலவுகிறது. அத்துடன், பல்வேறு சமூககளைத் தங்கள் தலைகளில் சுமக்கும் பிரெஞ்சுப் பெற்றோர் பிள்ளைகளின் கல்வி தொடர்பாக அதிகூடிய கவனம் செலுத்தமுடியாமல் திண்டாடுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. காலத்திற்கு ஒவ்வாத கற்பித்தல் முறைமை மற்றும் கல்வியில் பிள்ளைகளைச் சரியாக வழிநடத்தமுடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பது என பாடசாலைகளின் வீழ்ச்சிக்குப் பல சிக்கல் நிறைந்த காரணங்கள் உள்ளன என்கிறார் 'ஓப்பீனியன் வே' அமைப்பின் தலைவர்.

விரான்சில் சனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் ஒரு சில வாரங்களேயுள்ளன. இந்த நிலையில் பிரெஞ்சுப் பாடசாலைகள் தொடராகத் தோல்விநிலையினை எதிர்கொள்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு பெற்றோர்களும் பாடசாலை மாணவர்களும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியிருப்பதைக் காட்டுகிறது.

பாடசாலைகளில் நடைமுறையிலுள்ள கற்பித்தல் முறைமை காலத்துக்கு ஒவ்வாததாக இருக்கிறது என இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கெடுத்த பலரும் கருதுகிறார்கள். பாடசாலைகளில் கற்றலுக்கான சூழமைவு தற்போது அருகிவருகிறது என்றும் கற்பித்தல் முறைமை இன்றைய தேவைக்கு ஏற்ப போதுமானதாக இல்லை என்றும் 45 சதவீதமான மாணவர்களும் பெற்றோர்களும் கருதுகிறார்கள்.



A1 நெடுஞ்சாலைக்கு அருகே வரும் எதிர்பார்ப்புடன் உருவாகும் யூரோப்பா நகரம்

இந்த நகரத்தினை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்தின் அலுவலர் ஒருவர் கூறுகிறார். இந்த அதி நவீன நகரத்திற்குத் தினமும் 80,000 பேர் வரை வந்துசெல்வார்கள் என்றும் 11,500 பேருக்கு வேலைவாய்ப்பினை இந்த நகரம் வழங்கும் என்றும் அவர் கூறுகிறார்.

தொடர்மாடி வீடுகள், விருந்தினர் விடுதிகள், உணவு விடுதிகள், பல்பொருள் அங்காடிகள், தண்ணீர் விளையாட்டுப் பூங்கா மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டிடம் ஆகியவற்றினைத் தன்னகத்தே கொண்ட யூரோப்பா நகரத்திற்கான வரைபுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

கட்டுமானப்பணிகள் 10 ஆண்டுகளுக்குள் நிறைவுக்கு வரும்.

17 பில்லியன் யூரோ செலவில் அமையவுள்ள இந்த அதிநவீன ஆடம்பர நகரம் 500 மற்றும் 2000 இருக்கைகளைக்கொண்ட இரண்டு திரையரங்குகள், கண்காட்சி மண்டபம் மற்றும் சர்க்கஸ் மையம் என்பவற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கும்.

ஏ1 நெடுஞ்சாலைக்கு அருகாக பாரிசுக்கும் Roissy-Charles de Gaulle இடையே 80 ஹெக்டரையர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள இந்த நவீன நகரத்தின்

யூரோப்பா நகரமானது Ile-de-France பிராந்தியத்தில் அனைவரது கவனத்தினையும் கவருமொரு இடமாக மாறும் என




அழகிய இடம் ஒடுவரை வசீகரிக்கும்
அன்புள்ள பேச்சு ஒடுவரை அடிமைப்படுத்தும்
- காந்திஜி



கிருஷ்ணா அச்சகம்

தரம் - குறித்த தவணை - நியாயவிலை
திருமண, பிறந்தநாள், பூப்புனித நிராட்டுவிழா அழைப்பிதழ்கள், வர்த்தக விளம்பரங்கள் மற்றும் சகலவிதமான அச்சுப்பதிப்பு வேலைகளுக்கும், மொழிபெயர்ப்பு தேவைகளுக்கும் நாடுங்கள்!

☎: 01 42 51 29 92 Fax : 01 42 51 35 25
E-mail: krishnafrance@yahoo.com



73, Rue Doudeauville - 75018 PARIS (Métro : Château Rouge)